

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தினதும் அதன் நிருவாகத்திம் - 2020

1. நிதிக் கூற்றுகள்

1.1 அபிப்பிராயம்

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தினதும் அதன் நிருவாகத்தினதும் 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று, அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக் கூற்றுகளுக்கு ஏற்படுடையதான் குறிப்புகள் மற்றும் சாராம்சப்படுத்திய முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் என்பவற்றைக் கொண்டமைந்துள்ள 2020 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான நிதிக் கூற்றுகள், இலங்கை சனநாயக சோசலிசுக் குழியரசு அரசியலமைப்பில் 154(1) உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் மற்றும் 1971 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வுச் செய்யப்பட்டது. பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கவேண்டுமென கருதுகின்ற எனது கருத்துக்கள் மற்றும் அவதானிப்புகள் இவ்வறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தினதும் அதன் நிருவாகத்தினதும் நிதிக் கூற்றுகள் ஊடாக 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆந் திகதியில் நிதிசார் நிலைமையினையும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான அதன் நிதி செயலாற்றினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு தரநியமம்படி (இ.க.த.நி) பிரகாரம் என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்காய்வு தரநியமம்படி எனது பொறுப்பு, இவ்வறிக்கையில் நிதிக்கூற்றுகளின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை வழங்கும் பொருட்டு என்னால் பெற்றுக்கொண்டுள்ள கணக்காய்வு சாட்சிகள் போதுமானதும் பொருத்தமானதெனவும் நம்புகின்றேன்.

1.3. நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசாஷ அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு வொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆயுற்றிலை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்படைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆணைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக் கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4. நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழுக்கூடுமென்பதுடன் அவற்றின் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெலுகுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்துண்ம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக பல்கலைக்கழகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கான ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவள்ள நிகழ்வுகள் அல்லது

நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்ககையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயன்ற வரை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசோதனை செய்வதற்கு கணக்காய்வு விடயவெல்லையும் விரிவாக்கப்பட்டுள்ளது.

- தகவல் சமர்ப்பித்தல் தொடர்பானவிடத்து பல்கலைக்கழகத்தின் கடமைகள் தொடர்ச்சியாக மதிப்பீட்டுக்கு உட்படும் வகையில் அதன் ஒழுங்கமைதல், முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் முறையாகவும் போதுமான அளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும், குறித்த முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் பயனுள்ளவாறு பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் எழுத்தினாலான சட்டத்திற்கு அல்லது பல்கலைக்கழகத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட ஏதேனும் பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்கியோழுகி நிறுவனம் செயற்பட்டுள்ளது எனவும்.
- தமது தத்துவங்கள், பணிகள் மற்றும் கடமைகளுக்கு இணங்கியோழுகி செயலாற்றப்பட்டுள்ளது எனவும்,
- வளங்கள், காலவரையறைகளினுள்ளும் ஏற்புடையற்பாலனவான சட்டங்களுக்கு இணங்கியோழுகவும் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும், பயனுறுதியாகவும் பெறப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும்,

2. நிதிர் மீளாய்வு

2.1 நிதிசார் விளைபயன்

மீளாய்விற்கான ஆண்டில் தொழில்பாட்டு விளைபயன் ரூபா. 133,064,137 ஆன இலாபம் காணப்பட்டதுடன், அதற்கு நேரொத்ததாக கடந்த ஆண்டின் இலாபம் ரூபா.53,150,556 ஆகும். அதன்படி நிதிசார் விளைபயனில் ரூபா. 79,913,581 ஆன வளர்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வளர்ச்சிக்கு கற்கைநெறி வருமானம் அதிகரித்தல் மற்றும் நிருவாக செலவினம் குறைவடைதல் பிரதான காரணமாகியது.

3. தொழிலாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ விணைத்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
<p>(அ) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருந்த மூலோபாய திட்டம் பிரகாரம் 2020-2022 காலப்பகுதிக்காக கொழும்பு தலைமை அலுவலகத்திற்கும் கண்டி மற்றும் மாத்தறை கிளைகளுக்கும் காணி அல்லது கட்டிடங்களை கொள்வனவு செய்வதற்காக ரூபா.மில்லியன் 750 ம், நவீனமயப்படுத்தல் மற்றும் நிருமாணிப்புகளின் பொருட்டு ரூபா. மில்லியன் 601 ம், முதலீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பினும், குறித்த திட்டங்கள் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆயினும், 2017 ஆண்டு தொடக்கம் 2021 ஆண்டு வரை 5 ஆண்டுக் காலப் பகுதியில் கொழும்பு, மாத்தறை மற்றும் கண்டி கிளைகளின் பொருட்டு ரூபா.மில்லியன் 276.8 ஜ கட்டிடங்களின் வாடகை செலவினமாக நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p>	<p>கட்டிடங்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கொள்வனவு-களை மேற்கொள்வதற்கு குறைத்து-க்கொள்வதற்கும் நட-சிரமாக உள்ளது.</p>	<p>கட்டிடங்களை கொள்வனவு செய்கின்ற பணியை துரிதப்படுத்து-வதற்கும், வாடகை செலவினம் குறைத்து-க்கொள்வதற்கும் நட-வடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.</p>
<p>(ஆ) நிறுவனத்தால் புதிய கட்டிடங்களின் தொகுதியை நிருமாணிப்பதற்காக பிரதான கிளைக்கு அன்மித்து அமைந்திருந்த விவசாய அமைச்சிற்குரிய ஹெக்டர் கொப்பாகடுவ கமநல நடவடிக்கை ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிக்கும் நிறுவனத்திற்கான 45 பேர்ச் நிலப்பகுதியினை வழங்குவதற்கு, 2017 ஆம் ஆண்டு சனவரி 08 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானம் மூலம் அனுமதி வழங்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் திகதி மதிப்பீட்டு திணைக்களத்தால் காணிப்பகுதியின் சந்தைப் பெறுமதி ரூபா.271,000,000 இற்கு மதிப்பிடப்பட்டிருப்பினும், 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலும் ஏற்புடைய காணிப்பகுதியினை கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.</p>	<p>உரிய நிலப்பகுதி ஹெக்டர் 2021 ஆம் ஆண்டு கொப்பாகடுவ கமநல நடவடிக்கை ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனத்தால் தேசிய வியாபார முகாமை-த்துவ நிறுவனத்திடம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.</p>	<p>2021 ஆம் ஆண்டு தீசெம்பர் 02 ஆம் திகதிய கோப் குழுவின் பரிந்துரைகள் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.</p>

(இ)	<p>2013 ஒக்டோபர் 17 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலவச அளிப்பாக நிறுவனத்திடம் கையளிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கியிருந்த தலைமை அலுவலகம் மற்றும் கொழும்பு கல்வி நிலையம் அமைந்துள்ள காணி மற்றும் 2007 ஆம் ஆண்டு நவம்பர் 07 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கையளிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்த ஹெக்டார் 0.345 ஜ் கொண்ட-மைந்திருந்த காலி நகரத்தில் பராமரிக்கப்படும் கல்வி நிலையம் அமைந்துள்ள காணி என்பவற்றின் சட்டர்தியான உரித்து 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியிலும் நிறுவனத்திடம் கையகப்படுத்தியிருக்கவில்லை.</p> <p>காலி நகரத்தில் பராமரிக்கப்படுகின்ற கல்வி நிலையம் அமைந்துள்ள காணியை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக ரூபா.மில்லியன் 35 ஜ் இலங்கை போக்குவரத்து சபையிடம் செலுத்தப்பட்டு உரிமை பெற்றுக் கொள்வதற்கு இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பினும், குறித்த நடவடிக்கைகளை 2021 திசைம்பர் 31 ஆம் திகதியிலும் முடிவுறுத்தப்பட்டிருக்கவில்லை.</p>	<p>உரிமை பெற்றுக்கொள்வதற்கான கடித ஆவணங்கள் திம்பிரிகஸ்யாய காணி ஆணையாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பினும், உரித்து சான்றிதழ் வழங்குவதற்கு நடநடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.</p>	<p>2021 திசைம்பர் 02 ஆம் திகதி கோப்குழுவின் பரிந்துரைகளுக்கமெ-வாக அந்தக் காணியை துரிதமாக கைய-கப்படுத்துவதற்கு நட-வடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.</p>
(ஈ)	<p>1995 செப்டெம்பர் 07 ஆம் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறும், முன்றாம்-நிலை, தொழில்சார் கல்வி ஆணைக்குழுவின் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் தொழில்பாட்டு கைந்நால் மற்றும் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதிய 01/2013 ஆம் இலக்க தொழில்பாட்டு தகைமைகள் சுற்றுறிக்கை பிரகாரமும் நடாத்தப்படுகின்ற கற்கைநெறிகளின் பொருட்டு, தேசிய தொழில்சார் தகைமைகளை பெற்றுக்கொள்வதற்காக (NVQ) முன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமாயினும், மீளாய்விற்கான ஆண்டு இறுதியிலும், நிறுவனத்தால் பராமரிக்கப்படுகின்ற முன்று கற்கைநெறிகளுக்கு மட்டும்</p>	<p>கற்கைநெறிகள் NVQ தகைமைகளின் கீழ் அங்கீகரிக்கப்படுவதற்காக தரநியமங்கள் தயாரிக்கப்படுதல் வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட பாடங்களின் பொருட்டு மட்டும் தரநியமங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. 47 கற்கைநெறிகள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பினும், தரநியமங்கள் இல்லாமை காரணமாக அங்கீகாரம் வழங்குதல் தாமதமடைந்துள்ளது.</p>	<p>கற்கைநெறிகளுக்கான தரநியமங்களை தயாரித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கு தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.</p>

அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருந்தது.
 அங்கீகாரம் வழங்குமாறு
 கோரியிருந்த கற்கைநெறிகளில் 22
 கற்கைநெறி-களுக்கு அங்கீகாரம்
 வழங்கப்பட-வில்லை என்பதுடன்,
 அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட
 வேண்டிய 47 கற்கைநெறிகள் 2021
 ஆம் ஆண்டு திசைம்பர் 02 ஆம்
 திகதியிலும் காணப்பட்டது.

- (உ) 2018 ஒக்டோபர் 16 ஆம் திகதிய DMS/1674/2017 இலக்கம் கொண்ட முகாமைத்துவ சேவைகள் தினைக்களத்தின் கடிதம் மூலம் தொழில்பாட்டு இலாபங்களில் 5% ம் மற்றும் வருமானத்தில் 11 ம் என்ற வகையில் ஊக்குவிப்பு கொடுப்பனவாக கணக்கிடப்பட்டு கொடுப்பவு செய்வ-தற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மீளாய்விற்கான ஆண்டுக்காக ஊக்கு-விப்பு கொடுப்பனவு கணக்கிடுகையில் செயலாற்றுகையை அளவிடும் காரணிகள் அல்லாத, பல்வேறு வருமானங்கள், சொத்துக்களின் விற்பனை வருமானம் மற்றும் பிறபோடப்பட்ட வருமானம் என்பவற்றின் மொத்தம் ரூபா. 11,881,022 இற்காகவும், கொவிட் சலுகை பெகேஜ் பெறுமதி ரூபா. 68,432,597 ம் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது. அதேபோன்று 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை வேறு வருமானங்களின் கீழ் காணப்பட்ட ஊழியர் கடன் வட்டி மற்றும் முதலீட்டு வட்டியாக காணப்பட்ட மொத்தம் ரூபா.98,186,661 ஆன வருமானம் ஊக்குவிப்பு கொடுப்பனவாக கணக்கிடப்பட்டிருந்தது.
- முகாமைத்துவ சேவைகள் தினைக்களத்தின் DMS/1674/2014 இலக்கம் கொண்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறை-மைகளுக்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- முகாமைத்துவ சேவைகள் தினைக்களத்தின் கடிதத்தில் வருமானம் மற்றும் தொழில்பாட்டு இலாபத்திற்கு ஏற்புடையதான உருப்படிகள் எவ்வளவு தொடர்பாக தெளிவான வரைவிலக்கணம் இல்லாமயாலும், ஊக்குவிப்பு கொடுப்பனவு கணக்கிடுகையில் வருமானம் மற்றும் தொழில்பாட்டு இலாபத்திற்கு ஏற்புடையதாகும் மற்றும் ஏற்புடையதாகாத வருமானங்களை அறிமுகப்படுத்தாமை காரணமாகவும், மீண்டும் முகாமைத்துவ சேவைகள் தினைக்களம் இது தொடர்பாக உரிய தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டுமென கோப் குழுவழங்கிய பரிந்துரைக்கமைவாக செயற்படுதல் வேண்டும்.